

பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்ட
வேலைத்திட்டம்

தரம் இரண்டு (முதலாம் தவணை)

2022

இஸ்லாம்



முன்பிள்ளைப் பருவவிருத்தி மற்றும் ஆரம்பக் கல்வித்துறை
தேசிய கல்வி நிறுவகம்
மஹரகம

நாட்டின் இடர் சூழ்நிலை காரணமாக பாடசாலை மாணவர்களுக்குக் கிடைக்கப்பெறாத பாடசாலை நாட்களின் பாடத்திட்டத்தினை நிறைவு செய்து கொள்வதற்குரிய அறிவுறுத்தல் திட்டம்.

நாட்டின் COVID – 19 தொற்று இடர்காலம் மற்றும் இன்றைய நாட்டின் சமூக பொருளாதார இடர் சூழ்நிலை காரணங்களால் 2021, 2022ம் ஆண்டுக்கான தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை ஆரம்பப்பிரிவு கல்விப் பிரிவில் கற்கும் மாணவர்களை கருத்திற் கொள்ளும் போது இவர்கள் கல்வி கற்கும் காலத்தை இழந்துள்ளார்கள் என்பது தகவல் பகுப்பாய்வு மதிப்பீடுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மாணவர்கள் இழந்துள்ள கற்றலுக்குரிய காலவேளைகளின் அடிப்படையினை நோக்காகக் கொண்டு அக் கல்வி ஆண்டுக்கான அத்தியவசியக் கற்றல் தேர்ச்சிகளை அதனடிப்படையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஆரம்பக் கல்விப் பிரிவின் 1 – 5 வரையான தரங்களுக்கு முதலாம் தவணைக்கான கற்பித்தல் உள்ளடக்கங்களின் அத்தியவசியமான பகுதிகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வத்தியவசியமான பகுதிகள் நிறைவேற்றப்படும் போது இரண்டாம் தவணைக்குரிய கற்றல் சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொடுக்க இலகுவாக அமையும் என்பதை மேலும் தெரிவித்துக் கொள்ளலாம்.

எவ்வாறாயினும் நாம் முன்வைக்கும் கருத்து யாதெனில், முதலாம் தவணைக்குரிய மிகவும் அத்தியவசியமான பாடப்பரப்புக்கள் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருப்பின் அவற்றை விடுவித்து அவசியமான தேவையான பாடப்பரப்பில் இருந்து ஆரம்பிக்கலாம்.

ஒவ்வொரு பாடப்பரப்புக்கள் சம்பந்தமாக தேவையான கால அட்டவணையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகமான முறையில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்ள சுதந்திரமுண்டு. மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புத் தரப்பட்டிருப்பினும் பாடப்பரப்புக்களை நிறைவு செய்வதற்குரிய பொறுப்பு ஆசிரியர்களாகிய உங்களையே சாரும்.

ஒவ்வொரு பாடத்திற்குமான பொது ஆசிரியர் வழிகாட்டியின் படி அத்தியவசியமானது எனக் குறிக்கப்பட்ட பாடப்பகுதிகள் மாத்திரம் இங்கு உள்ளடக்கப்பட்டிருக்கின்ற தருவாயில் அத் தவணைக்குரியவைகளை பாடப்பரப்பில் அத்தியவசியமான செயற்பாடுகள் மிகவும் இலகுவான முறையில் தெளிவு படுத்தப்பட்டு பின் வீட்டிலிருந்து கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்த உங்களால் முடியுமாயிருத்தல் வேண்டும்.

தெளிவு படுத்தப்பட்ட செயற்பாடுகளை வீட்டில் இருந்து செய்வித்தலின் போது மாணவர்கள் எந்த விதத்திலும் இடர் நிலைக்குத் தள்ளப்படக்கூடாது என்பதனையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

எவ்வாறாயினும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின்போது சமூகம், பாதுகாப்பு, மகிழ்ச்சி என்பவற்றுடன் மாணவர்களை ஒன்றிணையுங்கள்.

அதன்படி இலங்கை வாழ் ஆரம்பப் பிரிவில் கற்கும் மாணவச் செல்வங்களின் கற்றல் நடவடிக்கைகளை உறுதியுடன் பலனைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவை அனைத்தையும் நிறைவு செய்ய எம் அனைவருக்கும் இறைவனின் ஆசியும் அருளும் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

இஸ்லாம் தரம் 2

அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள்	தேர்ச்சி	கற்றல் பேறுகள்.	உள்ளடக்கம்	ஆ. அ. வ. பாட நூல் செயற்பாடுகள்	பக்கம்	காலம்
	2.0 அர்கானுல் ஈமான் பற்றி விளங்கி தானும் செயற்படுத்தி மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறுவார்.	ஈமான் கொள்ள வேண்டிய ஆறு அம்சங்களையும் அறிந்து கூறுவார். அவற்றை நடைமுறையில் ஏற்று நடப்பார் மலக்குகளை விசுவாசித்து நடப்பார் பிரதான மலக்குகள் நால்வரின் பெயர்களையும் பணியையும் கூறுவார்	அர்கானுல் ஈமான் மலக்குமாரை விசுவாசித்தல்	செயற்பாடு 1.2,3 (ஆ. அ. வ. தரம் 2) பாடநூல் பாடம் 3,4 (தரம் 2)	8-9 6,7,8,9	3.45 H
	3.0 அர்கானுல் இஸ்லாத்தை ஏற்று நடப்பார்	புனியல் இஸ்லாம் என்ற தொடரை சரியாக உச்சரிப்பார். கலிமா ஷஹாதாவை மொழிந்து பொருளை கூறுவார். அதான் கூறுவதை செவிமடுத்து அமைதியாக இருப்பார்.	புனியல் இஸ்லாம் கலிமா ஷஹாதா அதான் (தொழுகைக்கான அழைப்பு)	செயற்பாடுகள் 1,2,3,4 (ஆ. அ. வ. தரம் 2) (பாடநூல் தரம் 2) பாடம் 5, 6 ,7	7- 9 10- 14	2.30H

	<p>4.0 நடைமுறை வாழ்வில் முஸ்லிம்கள் பின்பற்றி வரவேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளை அறிந்து கடைபிடித்து வருவார்.</p>	<p>உடல், உடை, சூழல் , வகுப்பறை சுத்தத்தை பேணுவார்</p> <p>ஆரோக்கியம் தொடர்பான இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை கடைபிடித்து வருவார்</p>	<p>உடல் உடை வகுப்பறை சூழல் ஒழுக்க விழுமியம்</p>	<p>செயற்பாடுகள் 1-5 (ஆ. அ. வ. தரம் 2)</p> <p>பாடம் 8-10 (பாடநூல் தரம் 2)</p>	<p>11- 14</p> <p>15- 27</p>	<p>2.30H</p>